

பொதுத் தேர்வுப் பரீட்சைத் தயாரிப்புக் கட்டுப்பாட்டுக் கழகம்
ஜீன் மாதப் பாடப் பகுதிகள்

கியல் : 2

உரைநடை : தமிழரின் கப்பற்கலை

துணைப்பாடம் : விலங்குகள் உலகம்

கிலக்கணம் : நால்வகைக் குறுக்கங்கள்

தையுள் : திருக்குறள்

கடிதம் : மின்சார வசதி வேண்டி அண்ணப்பக் கடிதம்

: கருப்ப பிச்சுதும்

பிச்சுதும் கடிதம் : மின்சார வசதி

I குறுகினா :

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

பழங்காலத் தமிழர்கள் எடைக் குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்துநிலைத் தோணியாகப் பயன்படுத்தினர். உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் தோணிகள் எனப்பட்டன.

2. கப்பல் கட்டும் போது மரப்பலகைகளுக்கு கிடைபே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்று கிணங்கும் போது சிவற்றுக்கு கிடைபே தேங்காய் நார், பஞ்சு சிகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக கிழக்கி அணிகளை சிதற்த்தனர். சின்னாம்பு -பையும் சின்னாலையும் கலந்து சிறைத்து சிதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். கிதனால் கப்பல்கள் பழுதடையாமல் எடுங்காலம் உழைத்தன.

3. கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

★ கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது.

★ எரா, பருமல், வந்து, கூம்பு, பாய்மரம், சக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளாக சிலவாகும்.

II சிறுவினா :

புத்தகத்தைப் பார்த்துப் படிக்க வைத்தல்

III புத்தகப் பயிற்சி :

பக்க எண் 86, 87 படிக்க வைத்தல்

துணைப்பாடம்

விலங்குகள் - 2வகம்

குறிப்புச் சட்டகம் :

* முன்னுரை

* யானைக் கூட்டம்

* கரடி - அனைத்துண்ணி

* பண்புள்ள விலங்கு

* மானின் உணவுகள்

* முடிவுரை

முன்னுரை :

உளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி, கொடிகள், தன்னீர், நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும். கிது பழைகள், விலங்குகள் போன்ற பல்வியற்களின் வாழ்விடமாகும். காட்டு விலங்குகளின் உணவாகியுள்ள முட்டைகளைப் புலிகள் காப்பகத்தையும் பற்றி கிண்குரையால் காண்டோம்.

யானைக் கூட்டம் :

யானைகள் எப்போதும் கூட்டமாகத் தான் வாழும். அதற்கு ஒரு பெண் யானைத் தான் தலைமை தாங்கும். ஒரு யானைக்கு நான் ஒன்றுக்கு 250 கிலோ புல், கிடை குதிரைகளும் குடிக்க 65 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். யானை மிகுந்த நினைவாற்றலும் பாசும் நிறைந்த விலங்கு. மேலும் யானைக்குக் கண்பாற்சை குறைவு. கெடும் சிற்றும் மோப்ப ஆற்றலும் மிகுதி.

* கரடி - அனைத்துண்ணி :

கரடி ஒரு அனைத்துண்ணி. கிது பழைகள், தேன், உதிர்ந்த ஸுர்கள், காய்கள், கனிகள், புற்றிசல் கரையான் சிகியுற்றது உண்ணும்.

★ பண்புள்ள நிலங்கு :

மலிகள் தனித்து வாழும் கியல்முடையது.

மலி ஒரு காட்டின் ஊதகைக் குறிக்கும் குறியீடு. சிதா துறக்கான உணவை ஓட்டையாடிய மின்பு எந்த நிலங்கையும் ஓட்டையாடு வதில்லை. எனவே சிதையைப் 'பண்புள்ள நிலங்கு' என்று கூறுவர். காட்டின் சிவன் எனக் கூறப்படும் சிங்கத்தை விட நீளம், உயரம், பருமன், சைட, பலம், ஓட்டைத் திறன் அதிகிய சினைத்திலும் மூலிய உயர்ந்தது. எனவே கியற்கை விஞ்ஞானிகள் மலியையே காட்டுக்கு சிவன் எனப்.

★ மானின் உதககள் :

கிந்தியாவில் சஞ்ஞமான், மிளாமான், முள்ளிமான், மூனிமான் எனப் பல உதககள் உண்டு. ஆனால் நம் நாட்டுப் முள்ளி மான்களை அடிகில் சிறந்தவை ஆகும்.

★ முடிவுரை :

சினைத்து பல்புயர்களின் வாழ்விடமாக கிடுக்கக் கூடிய கித்தகைய சிறப்பு மிக்க காட்டினை முனிவ் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

I நிரப்புக.

1. 'போயும்' என்றும் 'சொல்லை' போனம்' என்றும் 'மருமம்' என்றும் 'சொல்லை' மருமம்' என்றும் ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும்.
2. முள்+தீது என்பது மு., தீது என்பதும் கல்+தீது என்பது க., தீது என்பதும் ஆகும்.
3. ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
4. ஒளகாரக் குறுக்கம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும்.
5. குறுக்கங்கள் நான்கு வகைப்படும்.
6. ஐகாரம் சொல்லின் கிழதியல் வரும் போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.
7. வலம் வந்தான் என்பதில் உள்ள மகர மைய் எழுத்தை அடுத்து வகர மைய் வருவதால் மகர மைய் ஆனது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்.
8. அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மைய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்.
9. ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிப்பதால் அது ஆய்தக் குறுக்கம் எனப்படும்.
10. ஒவ்வொரு எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. கிதை மாத்திரை என்பது.

II உதாரணம் தருக.

1. ஆய்தக் குறுக்கம் - மு.ஃ.திது, க.ஃ.திது
2. ஜிகாரக் குறுக்கம் - தையம், சமையல், பறவை
3. மகரக் குறுக்கம் - போலம், போன்ம், வலம் வந்தான்
4. ஒளிகாரக் குறுக்கம் - ஒளதையார், வளவால்

III கூறியவாறு சசய்க.

1. மருளம் (மகரக் குறுக்கமாக மாற்றுக) : மருண்ம்
2. கல்+திது (ஆய்தக் குறுக்கமாக மாற்றுக) : க.ஃ.திது
3. சமையல் (எவ்வகைக் குறுக்கம்) : ஜிகாரக் குறுக்கம்
4. வலம் வந்தான் (எவ்வகைக் குறுக்கம்) : மகரக் குறுக்கம்
5. ஒளதையார் (எவ்வகைக் குறுக்கம்) : ஒளிகாரக் குறுக்கம்
6. பல்+திது (ஆய்தக் குறுக்கமாக மாற்றுக) : ப.ஃ.திது

IV கிலக்கணக் குறிப்பு தருக.

1. பறவை - ஜிகாரக் குறுக்கம்
2. ஒளடதம் - ஒளிகாரக் குறுக்கம்
3. போன்ம் - மகரக் குறுக்கம்
4. ப.ஃ.திது - ஆய்தக் குறுக்கம்

V டிஞ்சுப்பயிற்சி :

பக்க எண் 43 படிக்க தைத்துல்

I குறுநினை :

1. எப்போது தன்நெஞ்சு தன்னை வருத்தும் ?

ஒருவர் தம் நெஞ்சிய பொய் சொல்லக் கூடாது.
சிவ்வாறு கூறினால் சிவநெஞ்சமே சிவரை வருத்தும்.

2. வாழும் நெறி யாது ?

ஒருவர் தன் நெஞ்சில் பொறாமை கில்லாத குணத்தையே
ஒருக்க நெறியாகக் கொண்டு வாடி வேண்டும்.

3. உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் கிருப்பவன் யார் ?

உள்ளத்தில் பொய் கில்லாமல் வாழ்பவர், உலகத்தார்
உள்ளங்களில் எல்லாம் கிருப்பவர் சிவ்வார்.

II புத்தகப் பயிற்சி :

பக்க எண் 49 படிக்க தைத்துல்

விண்ணப்பக் கடிதம்

பருத்தைநீதுள்ள ரதரு விளக்குகளை சரி செய்யுமாறு
மின்துறை முத்தன்மைப் ரபாதிபானருக்கு விண்ணப்பக் கடிதம் ஒன்றை
எழுதுக.

அனுப்புநர் :

ப. குமார்

(2ஈர் ஡க்கள் சார்பாக)

15, அண்ணா நகர்

போரூர்,

சென்னை - 600 116

ரபரூர் :

மின்துறை முத்தன்மைப் ரபாதிபானர் அவர்கள்,

மின்துறை வாரியம்,

போரூர்,

சென்னை 600 116

ஐயா,

ரபாரூர் : மின்சார வசதி குவண்டி விண்ணப்பித்தல்.

வணக்கம். நான் போரூர் அண்ணா நகர் பகுதியில் வசிக்கிறேன்.
கடந்த ஒரு ஡ாத கால஡ாத எங்கள் ரதரு விளக்குகள் எரியாததால்
2ஈர் ஡க்கள் ஡கவும் துன்பப்படுகின்றனர். என஡ை தயவு கூர்ந்து விரைவில்
பருது நீக்கி புதிய விளக்குகளை ரபாருத்தித் தர சிவண செய்யுமாறு
2ஈர் ஡க்கள், சார்பாக பணிவுடன் கேட்டுக் காள்கிறேன்.

நன்றி !

கிடம் : போரூர்

தேதி :

கிப்படிக்கு,

தங்கள் 2ண்஡ையுள்ள

ப. குமார்

(2ஈர் ஡க்கள் சார்பாக)



2-தேர்தல் முகவரி :

பெயர் :

மின்துறை முதன்மைப் பொதியாளர் சிவர்கள்,

மின்துறை ஊழியம்,

பொருள்,

தகவல் 600 116

தொலைபேசி : 600 116

தொலைபேசி : 600 116

